

பணிப்பாளர் - குறுநிதிப்பிரிவு/ வங்கிச் சங்கம்,
..... சமூர்த்தி வங்கி/ வங்கிச் சங்கம் ஊடாக,
சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,
4ம் மாடி, செத்சீரிபாய்,
பத்தரமுல்ல.

சமூர்த்தி வங்கி/ சங்க கட்டிட நிர்மாண கடன் விண்ணப்பப்படிவம்

கடன் தொகை ரூபா:

01. சமூர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்தின் பெயர்:.....
02. முகவரி:
03. தொலைபேசி இலக்கம்: மின்னஞ்சல் முகவரி:
04. மாவட்டம்: பி.சே.பிரிவு:
05. கடன் விண்ணப்ப தகவல்களை உறுதிப்படுத்தல்
 - 05.1. விண்ணப்பிக்கின்ற கடன் தொகை :.....
 - 05.2. கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்ற நிலம் சமூர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்திற்கு அல்லது சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்கு செல்கிரிக்கப்பட்டுள்ளது/ செல்கிரிக்கப்படவில்லை * (ஆவணங்களின் பிரதிகள்)
 - 05.3. கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்ற நிலத்தின் பொருட்டு உள்ளூராட்சி மன்றத்தின் வீதி வரைபடம் செல்கிரிக்கப்படாத சான்றிதழ் பெறப்பட்டுள்ளது/ பெறப்படவில்லை * (பிரதிகள்)
 - 05.4. பழைய கட்டிடம் ஒன்றாயின் அக்கட்டித்தினை அகற்றுவதற்கு மாவட்ட பொறியியலாளர் சிபாரிசுகளை வழங்கியுள்ளார்/ வழங்க வில்லை *(பிரதிகள்)
 - 05.5. கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்ற நிலம் மன் சரிவு/ வெள்ளப்பெருக்கு போன்ற சவால்களுக்குள்ளாகின்ற பிரதேசம் ஒன்றாயின் குறித்த அரசாங்கத்தின் நிறுவனத்தினுடோக அவ்வாறான நிலை ஏற்படமாட்டாது என்பதற்கான உறுதிப்பாடு பெறப்பட்டுள்ளது/ பெறப்படவில்லை *(பிரதி)
 - 05.6. கட்டிடத்தின் வரைபடம் உள்ளூராட்சி மன்றத்தினுடோக அங்கீகரிக்கப்பட்டுள்ளது/ அங்கீகரிக்கப்படவில்லை *(பிரதிகள் உள்ளன)
 - 05.7. கட்டிடம் நிர்மாணிக்கப்படுகின்ற கட்டிடத்தின் பொருட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட பொறியியலாளரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது/ அங்கீகரிக்கப்படவில்லை *(உறுதிப்படுத்தப்பட்ட பிரதிகள் உள்ளன)
 - 05.8. வங்கிச் சங்கத்தின் பொருட்டு கட்டிடமொன்றினை நிர்மாணிப்பதற்கு/ நவீனயமயப்படுத்துவதற்கு வங்கிக் கட்டுப்பாட்டுச் சபை/ வங்கிச்சங்க நிறை வேற்றுக் குழுவின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது/ பெறப்படவில்லை *(பிரதி இணைக்கப்பட்டுள்ளது)
 - 05.9. விண்ணப்பிக்கின்ற கடன் தொகையின் பொருட்டு ஒப்பந்தம் கைச்சாத்திட்டு மூலப்பிரதி இத்துடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது/ சமர்ப்பிக்கப்படவில்லை *(மூலப்பிரதி)
 - 05.10. மேலே குறிப்பிடப்பட்ட தகவல்கள் மற்றும் ஆவணங்கள் உண்மையானது எனவும் சரியானது எனவும், விண்ணப்பிக்கின்ற கடன் தொகையினை குறிப்பிட்ட பிரகாரம் செலுத்தி முடிப்பதாகவும் இத்தால் உறுதிப்படுத்துகின்றோம்.

வங்கி/ வங்கிச்சங்க முகாமையாளர்,
பெயர்:.....
கையொப்பம்:.....
திகதி:.....
*(தேவையற்றதை நீக்கிவிடவும்)

பணிப்பாளர் தலைமையதிபதி,
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,
செத்சிரிபாய்,
பத்தரமுல்ல.

சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்க கட்டிட நிர்மாண கடன் ஒப்பந்தம்.

..... சமுர்த்தி வங்கி/ வங்கிச்சங்கம் 202.....ஆண்டு மாதம் திகதி நடாத்திய கட்டுப்பாட்டுச் சபை/ நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தனது சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்தினை நிர்மாணிக்கும் பொருட்டு முறையான கடன் ஒன்றினைப்பெற தீர்மானித்துள்ளது. இவ்வாறு தீர்மானித்த கட்டுப்பாட்டுச் சபையின்/ நிறைவேற்றுக் குழுவின் கூட்டத்தில் இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றிய பிரேரணையின் பிரதியொன்று இத்துடன் இணைப்பட்டுள்ளது.

இங்கு கீழ் குறிப்பிடப்படும் கூற்றுக்களை முன்வைத்ததுக்கமைய உண்மையானது என உறுதிப்படுத்துவதுடன் இக்கூற்று மற்றும் அவற்றின் கட்டிடங்களுக்கு இது ஒப்பந்தத்தின் அடிப்படையாகும் என இத்தால் இணங்குகின்றேன். மேலும்,

1. காலத்திற்கு காலத்திற்கு நிர்மாணங்கள் தொடர்பான சகல தகவல்களையும் திணைக்களத்தின் குறுநிதிப் பிரிவிற்கு வழங்குவோம்.
2. வருடம் ஒன்றுக்கு இணக்கப்பட்டிற்குள்ளான, இல்லாவிடின் கடனை விடுவிக்கும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டியடன் அல்லது சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தில் பொதுவாகவுள்ள முதலீட்டு வட்டி வீதத்திற்கு சமனான அல்லது அதற்கு மேலதிகமாக வட்டி வீதத்தில் வட்டியொன்றினை கோரும் போது அந்த வட்டி வீதத்திற்கு உட்பட்டதாக தவணைப்பணத்தினையும் வட்டியினையும் செலுத்துவோம். காலத்திற்கு காலம் திணைக்களத்தின் குறுநிதிப் பிரிவு நிர்ணயிக்கின்ற ஒழுங்குகளுக்கு இணங்குவதாகவும் அந்த ஒழுங்குகள் அல்லது கடனை விடுவிக்கும் இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப கடன் தொகையினையும் வட்டியினையும் செலுத்துவதற்கு இணங்குகின்றேன்.
3. கடன் தொகையினை குறிப்பிட்ட தினத்தில் செலுத்தி முடித்தால் கடன் தொகைக்கு அறவிடுகின்ற வட்டியானது ஆண்டொன்றுக்கு அதில் பாதியளவு சமனான வட்டி வீதமாகும் என்பதனை ஏற்றுக் கொள்கின்றோம்.
4. குறிப்பிட்ட தினத்தில் கடன் தொகையினை செலுத்த தவறும்பட்சத்தில் செலுத்த வேண்டிய தவணைப்பணத்திலிருந்து 5% தண்ட வட்டியினை செலுத்த வேண்டும் என்பதற்கு இணங்குகின்றேன்.
5. இக்கடன் தொகை முக்கியமாக வங்கிக் கட்டிடத்தினை நிர்மாணிப்பதற்கு மாத்திரம் அல்லது நோக்கமாகக் கொள்ளப்பட்ட பணிகளில் ஈடுபடுத்துவதாக இணக்கத்தினை தெரிவிக்கின்றோம்.
6. குறித்த தீர்மாணங்கள் தொடர்பில் களப்பிரிசோதனையினை மேற்கொள்ள ஆவணக்கோவைகள், புத்தகங்களை, பரிசீலிக்க சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அல்லது சமுர்த்தி வங்கிச் சங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு இடமளிப்போம் கோருகின்ற சகல தகவல்களையும் வழங்குவதற்கு கட்டுப்பட்டுள்ளோம்.
7. மேலும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் குறுநிதிப் பிரிவிலிருந்து சமுர்த்தி வங்கிச் சங்கத்திலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகையினை செலுத்தி முடிக்கும் வரை அல்லது பொறுப்பிலிருந்து விடுதலை பெறும் வரை அசையும், அசையா சொத்தொன்றினை பிறிதொரு கடனின் பொருட்டு உட்படுத்துவதில்லை என இணங்குகின்றோம்.
8. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திணைக்களத்திலிருந்தோ அல்லது சமுர்த்தி வங்கிச் சங்கத்திற்கு அறவிட வேண்டிய தொகையாகக் காட்டி திணைக்களத்தின் அதிகார செலவு ஒன்றுடன் உத்தியோகத்தர் ஒருவரால் கையொப்பமிட்டு எழுத்து மூலமான கூற்று அல்லது அதனை சுட்டிக்காட்டுகின்ற கடன் தீர்த்தல் தொடர்பான இறுதிக்காரணியாக ஏற்றுக்கொள்கின்றோம்.
9. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் வங்கியிலிருந்து அறவிடவேண்டியுள்ள அல்லது சமுர்த்தி வங்கிச் சங்கத்திற்கு வங்கியிலிருந்து அறவிடவேண்டியுள்ள அல்லது இதன் பின்னர் அறவிட வேண்டியுள்ள

நிலைக்குள்ளாகும் எந்தத்தொகையும், கடன் தொகை, வட்டி மற்றும் கட்டணங்களை திணைக்களத்திற்கு/ சமூர்த்தி சங்கத்திற்கு அறவிட்டுக்கொள்ள தொடுக்கப்படும் வழக்கொன்றுக்கு எதிராக, வழக்குத் தொடர்வதனை தவிர்க்கும் பொருட்டு கால வரையறை கட்டளைச்சட்டம் எந்த ஒரு குறித்த கட்டளையும் நியாவிக்க பூர்வமான எந்ததொரு குறித்த சட்டமும் அல்லது பிறிதொரு சட்டத்தின் கீழோ மேன்முறையீடுகளை முன்வைப்பதில்லை என இத்தால் இணங்குகின்றோம்.

10. இக்கடன் தொகைக்குறிய கொடுப்பனவு காசோலைகளை உரிய கணக்குகளில் வரவிடுவதற்கு வரைந்து சமூர்த்தி வங்கிச்சங்கத்திற்கு/ சமூர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு அனுப்புவதற்கான பொறுப்புக்களுக்கு கட்டுப்படுகின்றோம்.
11. அவ்வாறே காலத்திற்கு காலம் வெளியிடப்படுகின்ற சட்டத்திட்டங்கள் கட்டளைச்சட்டங்கள், தாபன விதிக்கோவை ஒழுங்குகள், நிதிப்பிரமாணம் பெறுகைச் செயற்பாட்டுக் கோவையின் ஒழுங்குகளுக்கும் அங்கீரிக்கப்பட்ட சட்டத்திட்டங்களுக்கு குறித்த நிர்மாணங்களை மேற்கொள்ள இணங்குகின்றோம்.
12. கட்டிட நிர்மாண நடவடிக்கைகள் ஏதோ ஒரு காரணத்தினால் படையில் இடைநடுவில் கையொப்பு வேண்டியேற்பட்டால் இக்கடன் தொகைக்குறிய கடனை மீளச்செலுத்த கட்டுப்பட்டுள்ளதாகவும் இணங்குகின்றோம்.

சமூர்த்தி வங்கி/ வங்கிச் சங்கம் பொது இலச்சிணை	கையொப்பம் கெளரவ தலைவர் கட்டுப்பாட்டுச் சபை/ நிறைவேற்றுக்குழு	கையொப்பம் முகாமையாளர் சமூர்த்தி வங்கி/ சமூர்த்தி வங்கிச் சங்கம்
---	--	---

வங்கிக் கட்டுப்பாட்டுச் சபைத் தலைவர்/ வங்கிச் சங்க நிறைவேற்றுக்குழுத் தலைவர் பெயர்: கையொப்பம்: திகதி:	வங்கி முகாமையாளர்/ வங்கிச் சங்கத்தின் முகாமையார் பெயர்: கையொப்பம்: திகதி:
---	---

மேற்படி ஒப்பந்தம் பிரதேச செயலாளரான ஆகிய எனது முன்னிலையில் கையொப்பமிடப்பட்டது.

சாட்சிகள் 01. பெயரும் முகவரியும் 02. பெயரும் முகவரியும்	கையொப்பம் கையொப்பம்
--	----------------------------

முகாமையார்,
சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கம்

குறுநிதிப் பிரிவு,
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,
திகதி:

சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்க கட்டிட நிர்மாண கடன் தொகையினை விடுவிக்கும் அறிவித்தல்.

..... திகதியிடப்பட்டு மேற்படி சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்தின் பொருட்டு அனுப்பப்பட்ட கட்டிட நிர்மாண கடன் விண்ணப்படிவம் தொடர்பில்.

..... சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்தின் பொருட்டு நிமித்தம் சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி விண்ணப்படிவம் மற்றும் அதனுடன் தொடர்ரடைய ஆவணங்களைக் கவனத்திற்கொண்டு ரூபா இற்கான கட்டிட நிர்மாண கடன் தொகையொன்று அங்கீரிக்கப்பட்டுள்ளதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம். இந்த அங்கீரித்த தொகைக்குறியதாக இலங்கை வங்கி/ மக்கள் வங்கி கிளையின் என்ற இலக்கத்தினையுடைய காசோலையினை இத்துடன் அனுப்புகின்றோம்.

இக்கடன் தொகை தொடர்பில் கீழ் குறிப்பிடப்படும் தகவல்களை மதித்து கொண்டு கடன் தொகையின் தவணைப்பணம் மற்றும் வட்டியினை மாதாந்தம் தாமதமின்றி சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் குறுநிதி பிரிவுக்கு சமுர்த்தி வங்கிச் சங்கத்திற்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.

கடன் தொகையின் மாதாந்தம் செலுத்த வேண்டிய தவணைப்பணம், குறிப்பிட்ட தினத்தில் செலுத்தப்படாவிடின் மாதாந்த தவணைப்பணத்தொகையிலிருந்து 5% தண்ட வட்டியினையும் செலுத்துதல் வேண்டும் என்பதனைக் கவனத்திற் கொள்ளவும்.

1. கடன் தவணைப்பணம் மீஸ் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட திகதி: (கடன் வழங்கிய தினத்தின் 30 நாட்களுக்குப் பின்னரான திகதி)
2. கடன் தொகையினை மீஸ் செலுத்தும் காலம் மாதம்
3. செலுத்த வேண்டிய கடன் தவணைப்பணமும் வட்டியும்

மாதாந்த தவணைப்பணம் ரூபா

மாதாந்த வட்டி ரூபா

மாதாந்த செலுத்த வேண்டிய தொகை ரூபா

காசோலை கிடைத்ததனை தயவு செய்து அறிவிக்கவும்.

முகாமையார்
குறுநிதிப் பிரிவு
சமுர்த்தி வங்கிச் சங்கம்

பணிப்பாளர்/ உதவிப்பணிப்பாளர்
குறுநிதிப் பிரிவு
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்

சமுர்த்தி வங்கிக்கு வழங்கிய கட்டிட நிர்மாணக்கடன் பேரேட்டுப் படிவம்.

சமுர்த்தி வங்கியின் பெயர்	வழங்கிய கடன் தொகை ரூபா	கடனை மீளச் செலுத்தும் காலம் மாதம்	செலுத்த வேண்டிய கடன் தவணைப்பணத்தின் பெறுமிதி	கடன் தவணைப்பணத்தின் பெறுமிதி	வட்டித் தவணைப்பணத்தின் பெறுமதி ரூபா
---------------------------	------------------------------	---	---	---------------------------------	--

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் குறுநிதிப் பிரிவிலிருந்து சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கம் பெற்றுக்கொண்ட கட்டிட நிர்மாண கடன் பேரேட்டுப் படிவம்

வங்கி/ வங்கிச் சங்கத்தின் பெயர்	பெற்றுக் கொண்ட கடன் தொகை ரூபா	கடனை மீளச் செலுத்தும் காலம் மாதம்	செலுத்த வேண்டிய தவணைப்பணத்தின் பெறுமிதி ரூபா	கடன் தவணைப்பணத்தின் பெறுமிதி ரூபா	வட்டித் தவணைப்பணத்தின் பெறுமதி ரூபா
---------------------------------	-------------------------------	-----------------------------------	--	-----------------------------------	-------------------------------------

முகாமையாளர்,

சமுர்த்தி வங்கி

சமுர்த்தி வங்கிச் சங்கம்,

திகதி:-

சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்க கட்டிட நிர்மாண கடன் தொகையின் மாதாந்த கடன் தவணைப்பணம் மற்றும் வட்டியினை செலுத்தும் அறிவித்தல்.

ரூபா..... கடன் தொகையினை சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்தின் நிமித்தம்.

தங்களது சங்கத்திலிருந்து சமுர்த்தி வங்கி பெற்றுக் கொண்ட மேற்படி கடன் தொகையின் பொருட்டு ம் ஆண்டின் மாதத்திற்கு ரூபா (ரூபா.....) என்ற இலக்கத்தினையுடைய இலங்கை/ மக்கள் வங்கி கிளையின் ரூபா பெறுமதியான காசோலை ஒன்றினை இத்துடன் அனுப்பி வைக்கின்றோம். பணக்கொடுப்பனவு தயாரிக்கப்பட்டுள்ளது கீழே குறிப்பிடப்படுகின்றவாறாகும்.

கடன் தவணைப்பணம் ரூபா.....

வட்டித் தவணைப்பணம் ரூபா

தண்ட வட்டி ரூபா

மொத்தம் ரூபா

காசோலை கிடைக்கப்பெற்றதனை அறிவிக்கவும்

பெயரும் கையொப்பமும் - முகாமையாளர்

சமுர்த்தி வங்கி (உத்தியோக இலச்சிணை)

முகாமையாளர்,

.....

.....

திகதி:-

பணிப்பாளர் -குறுநிதி
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம்,
4ம் மாடி, செத்சிரிபாய,
பத்தரமுல்ல.

சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்க கட்டி நிர்மாண கடன் தொகையின் மாதாந்த கடன் தவணைப்பணம் மற்றும் வட்டியினை செலுத்தும் அறிவித்தல்.

ரூபா..... கடன் தொகை சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கத்தின் நிமித்தம்.

தங்களது திணைக்களத்தின் குறுநிதிப்பிரிவிலிருந்து சமுர்த்தி வங்கி/ வங்கிச் சங்கம் பெற்றுக்கொண்ட மேற்படி கடன் தொகையின் பொருட்டு..... ஆண்டின் மாதத்திற்கு ரூபா (ரூபா.....) என்ற இலக்கத்தினையுடைய இலங்கை/ மக்கள் வங்கி கிளையின் ரூபா பெறுமதியினையுடைய காசோலையினை இத்துடன் அனுப்பி வைக்கின்றோம். பணக்கொடுப்பனவு தயாரிக்கப்பட்டுள்ளது கீழுள்ள பிரகாரமாகும்.

கடன் தவணைப்பணம் ரூபா.....

வட்டித் தவணைப்பணம் ரூபா

தண்ட வட்டி ரூபா

மொத்தம் ரூபா

காசோலை கிடைக்கப்பெற்றதனை அறிவிக்கவும்.

பெயரும் கையொப்பமும் - முகாமையாளர்

சமுர்த்தி வங்கி/ வங்கிச்சங்கம்

(உத்தியோக இலச்சினை)